

9. No claim on quantity, quality for unserviceable articles will be admitted once the tender is finalized.

10. The undersigned reserves the right to accept or reject any or all the tenders without assigning any reason thereof.

11. In case of any dispute, the decision of the undersigned is final and binding in all matters.

#### ANNEXURE

Sl. No.	Name of the furnitures	Quantity/Weight
(1)	(2)	(3)
		No./Nos.
1	Arm chair (Arm steel wire chair) (S019)	12
2	Folding chair (S021)	10
3	Poly propylene board/ Pin up board (W119)	10
4	Bench-6 feet (W039)	135
5	Desk-6 feet (W033)	160
6	Steel stool-mica top (S026)	2
7	Dual desk (W037)	2
8	Cupboard (W027)	6
9	Map-stand (W015)	2
10	Chair armed (W015)	1
11	Stool-ordinary square top (W019)	3

P. SENTHAMIL SELVI,  
Vice-Principal.

#### புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம்

##### ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு

இவ்வாரியத்திற்குச் சொந்தமானதும், பயனற்றதாகவும் கருதப்படும் மகேந்திரா மார்ஷேல் ஜீப் வண்டி 1999-ஆம் ஆண்டு மாடல் பதிவு எண் PY-01-N- 4749 எப்படி உள்ளதோ அதே நிலையில் மூடிமுத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி மற்றும் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும். (Tender-cum-Auction Sale) தேவைப்படுவோர் மூடிமுத்திரையிட ஒப்பந்தப்புள்ளி மற்றும் பகிரங்க ஏல விற்பனை படிவத்தினை பூர்த்தி செய்து மூடிமுத்திரையிட்ட உரையின்மேல் “மகேந்திரா மார்ஷேல் ஜீப் வண்டி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி” என குறிப்பிட்டு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலுவலகத்திற்கு நேரிடையாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ 23-11-2015 பிற்பகல் 3.00 மணிக்குள்ளாக கிடைக்கும்படி விண்ணப்பித்துக்கொள்ளலாம். மூடிமுத்திரையிட்ட ஒப்பந்தப்புள்ளி அன்று மாலை 4.00 மணியளவில் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி குழு முன்னிலையில் பிரிக்கப்பட்டு பரிசீலிக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி அனுப்புவோர் முன்வைப்புத் தொகையாக ₹ 5.000 (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) தலைமைச் செயல் அதிகாரி, புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் என்ற பெயரில் டிமாண்ட் டிராப்ட் அல்லது பேங்கர்ஸ் செக் எடுத்து 23-11-2015 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்பந்தப்புள்ளி மற்றும் பகிரங்க ஏல விற்பனை படிவத்துடன் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும்.

‘மகேந்திரா மார்ஷேல் ஜீப்’ வண்டியை பார்வையிட விரும்புவோர் கீழே கையொப்பமிட்டுள்ளவரிடம் முன் அனுமதி பெற்று அலுவலக நேரத்தில் பார்வையிடலாம். ஏல நிபந்தனைகள் மற்றும் படிவத்தினை அலுவலக நாட்களில் 23-11-2015 அன்று மதியம் 1.00 மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம்.

புதுச்சேரி, 2015 டிசம்பர் 30 ஆம் நாள்.

K. ஆறுமுகம்,  
தலைமைச் செயல் அதிகாரி.

#### வில்லியனார் கொம்புன் பஞ்சாயத்து

##### ஆபத்தான நிறுவனங்கள்

##### அறிவிப்பு

கீழ்க்கண்ட நபர்கள் வில்லியனார் கொம்புன் பஞ்சாயத்து எல்லைக்குள் பின்வரும் தொழில் நிறுவனங்களை அமைத்துக்கொள்ள இக்கொம்புன் பஞ்சாயத்தின் அனுமதி வேண்டுகிறார்கள்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைய உள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/செய்முறை	தேவையான மின் திறன்	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)

திரு/திருமதி/செல்வி:

1	I. விஜயலட்சுமி, எண் 82/2A, சேதராபட்டு மெயின் ரோடு, வில்லியனார் கொம்புன், புதுச்சேரி-605 111.	M/s. ஸ்ரீ விஜயலட்சுமி இண்டஸ்ட்ரிஸ், மறு அளவை எண் 82/2A, சேதராபட்டு மெயின் ரோடு, வில்லியனார் கொம்புன், புதுச்சேரி-605 111.	பெட் பாட்டில் மற்றும் பெட் ஜார்.	117 குதிரைத் திறன்.	5 (பணி முறை-I) 5 (பணி முறை-II).
---	--	--	-------------------------------------	------------------------	--

(1)	(2)	(3)	(4)	(5)	(6)
திரு/திருமதி/செல்வி:					
2	R. வாசுதேவன், பார்டனர், எண் 6, SBI காலனி, பூமியான்பேட்டை, புதுச்சேரி-605 005.	M/s. N.J. ரீபேக்கர்ஸ், மறு அளவை எண்கள் 43/5, 45/6, மனை எண்கள் 96, 97, அரியூர் வருவாய் கிராமம், வில்லியனூர், புதுச்சேரி-605 110.	ரீ பேக்கிங் ஆப் பிஸ்டிங் மெட்டிரியல்ஸ், (ஒயிட் சிமென்ட், பட்டி பவுடர், மொசைக் பவுடர் மற்றும் கலர் பவுடர்.	5 குதிரைத் திறன்.	3 (பணி முறை-I).

1973-ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமம் மற்றும் கொம்புன் பஞ்சாயத்துக்கள் சட்டத்தின் மூலமாய் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் அமுலாக்கப்பட்ட புதுச்சேரி கொம்புன் பஞ்சாயத்துக்கள் (உரிமம் மற்றும் அனுமதி அளித்தல்) விதிகள், 1976, பிரிவு 11-ன்படி இத்தொழில் நிறுவனங்களை நிறுவுவதினால் உண்டாகும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் வில்லியனூர் கொம்புன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களுக்கு எழுத்து மூலமாய் தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள் வில்லியனூர் கொம்புன் பஞ்சாயத்தால் பரிசீலிக்கப்படும்.

வில்லியனூர், 2015 *வெப் அக்டோபர் மீ 27* உ.

பு. சீத்தாராமன்,  
ஆணையர்.

### VILLIANUR COMMUNE PANCHAYAT

Villianur, the 27th October 2015.

#### Dangerous Establishments

#### NOTICE

The undermentioned persons have requested for permission to set up the following industries within the Villianur Commune Panchayat limits as detailed below:

Sl. No.	Name and address of the applicant	Address of the industry site	Industry proposed	Power required	No. of workers
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Thiru/Tmt./Selvi:					
1	I. Vijayalakshmi, No. 82/2A, Sedarapet Main Road, Villianur Commune, Puducherry-605 111.	M/s. Sri Vijayalakshmi Industries, Re-survey No. 82/2A, Sedarapet Main Road, Villianur Commune, Puducherry-605 111.	Pet bottle and pet jar	117 H.P.	5 (I shift) 5 (II shift).
2	R. Vasudevan, Partner, No. 6, SBI Colony, Boomianpet, Puducherry-605 005.	M/s. N.J. Repackers, Re-survey Nos. 43/5, 45/6, Plot Nos. 96, 97, Ariyur Revenue Village, Villianur, Puducherry-605 110.	Repacking of building materials, (white cement, putty powder, mosaic powder and colour powder).	5 H.P.	3 (Shift-I)

In conformity with rule 11 of the Puducherry Commune Panchayats (Grant of Licences and Permissions) Rules, 1976, promulgated in this Union Territory by the Puducherry Village and Commune Panchayats Act, 1973, objections, if any, to the setting up of the above proposed industries are invited to reach the Commissioner, Villianur Commune Panchayat within ten days from the date of publication of this notice in the official gazette.

The objections so received within the specified period will be considered by this Commune Panchayat.

P. SEETHARAMAN,  
Commissioner.